



மார்ச் – 29

TNPSC துளிகள்

- ❖ ஏழை மக்களுக்கு 5 கிலோ அளவில் உணவு தானியங்களை இலவசமாக வழங்கும் ஒரு திட்டத்தினை செப்டம்பர் 30 வரையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது தொடங்கப்பட்ட இத்திட்டமானது மார்ச் 31 அன்று முடிவடைய இருந்தது.
- ❖ இந்தியாவில் முதல்முறையாக சிம்லா நகரில் மலையேற்ற சைக்கிள் போட்டி மற்றும் மோட்டார் பொருத்திய சைக்கிள் பந்தயம் போன்றவற்றிற்காக இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒரு சிறப்புத் தேசிய மையத்தினை விளையாட்டு அமைச்சகம் நிறுவ உள்ளது.
 - இமாச்சலப் பிரதேச அரசுடன் இணைந்து இது நிறுவப்படும்.
- ❖ உக்ரைனில் மாஸ்கோ மேற்கொண்ட எதிர்பாராத படையெடுப்பு மற்றும் போர் நடவடிக்கையைத் தொடர்ந்து அந்தக் கண்டத்தின் முதன்மையான மனித உரிமைகள் அமைப்பிலிருந்து ரஷ்யாவினை ஐரோப்பியச் சபை வெளியேற்றியுள்ளது.
 - இதன் மூலம், இக்குழுவில் ரஷ்யாவின் 26 வருட உறுப்பினர் பொறுப்பு முடிவிற்கு வந்தது.

தமிழ்நாடு செய்திகள்

21 அறிஞர்களுக்கு விருது

Awards Details:
 Ayyan Thiruvalluvar Award for the year 2022 (late) Mr. M. Meenakshi Sundaram
 Thantai Periyar Award – K. Thirunavukarasu
 Annai Ambedkar Award – Justice Chandru
 Grandfather Anna Award – Nanjil Sampath
 Chief Kamarasar Award – Dr. Kumari Ananthan
 Mahakavi Bharathiar Award – Bharathi Krishnakumar
 Pavender Bharathi Dasan Award – Puluvar Senthalai Gauthaman
 Muthamil police constable K.A.P. Viswanatham Award – Dr. M. Rasendran
 Kambar Award – Mrs. Bharathi Bhaskar
 Sollin Selve Award – Surya Xavier
 Jiu Pope Award – A.S. Panneerselvan
 Umarupulavar Award – Na.Mammadu
 Youngsters Award – Nelloi Kannan
 Devanayap Pawanar Award – Ku. அரசேந்திரன்
 Singaravelar Award – Poet Madhukur Ramalingam
 Maraimalai Adigalar Award – Suki Sivam
 Arutperunjothi Vallalar Award – Dr. Ira. சஞ்சீவிராயர்
 Ayodhya Pandit Award – Gnana Aloysius
 Chief Minister Computer Tamil Award for the year 2020 – Dr. V. Dhanalakshmi
 C.P. Adithyanar Monday Award – Uyirmai Magazine
 Tamil Thai Award – Malaysian Tamil Writers Association, Malaysia

- ❖ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 21 தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசின் விருதினை வழங்கினார்.

- ❖ சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் தமிழ் மேம்பாட்டுத் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சார்பாக விருது, காசோலை மற்றும் தங்கப் பதக்கம் ஆகியவற்றினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தேசியச் செய்திகள்

“சம்பவ” மற்றும் “ஸ்வாவ்லம்பன்”



- ❖ “சம்பவ” மற்றும் “ஸ்வாவ்லம்பன்” என்பது இந்தியாவில் நெகிழிக் கழிவு மாசுபாடு என்ற ஆபத்தினைச் சமாளிப்பதற்கான முன்னெடுப்புகளாகும்.
- ❖ மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா இவற்றைத் தொடங்கி வைத்தார்.
- ❖ இது நெகிழி மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை குறித்த சர்வதேச உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்டது.
- ❖ இவை இளம் தொழில்முனைவோரைக் குறிப்பாக இந்தியாவின் உயர் லட்சிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் நோக்கில் தொடங்கப் பட்டன.

பெண்களின் நிலை மீதான ஐக்கிய நாடுகள் ஆணையம்

COMMISSION *on the*
STATUS OF WOMEN




United Nations Headquarters, New York

- ❖ மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பெண்களின் நிலை மீதான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் 66வது கூட்டத்தில்

உரையாற்றினார்.

- ❖ இந்த ஆணையமானது பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவே வேண்டி பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட ஒரு முதன்மையான, உலகளாவிய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
- ❖ 1946 ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று நிறுவப்பட்ட இந்த ஆணையமானது பொருளாதாரம் மற்றும் சமூகச் சபையின் (Economic and Social Council) செயல்பாட்டு ஆணையமாகும்.

பேரிடர் மேலாண்மைச் சட்டவிதிமுறைகள்



- ❖ கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்ட 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
- ❖ கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு நிலையே உள்ளதை அடுத்து இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
- ❖ முகக் கவசம் பயன்படுத்துதல் மற்றும் கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற கோவிட் தடுப்பு நடைமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கக் கூடும்.

சர்வதேசச் செய்திகள்

நிதி உதவி அணுகலைக் கோரி தீர்மானம்

- ❖ உக்ரைன் நாட்டினால் வரைவு செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தினை 193 உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டன.
- ❖ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது உக்ரைனில் பொதுமக்கள் பாதுகாப்பிற்கும், மனிதாபிமான வசதி அணுகலுக்குமான ஒரு உறுதியினைப் பெருமளவில் கோரியது.

- ❖ இந்தத் தீர்மானத்திற்குச் சாதகமாக 140 வாக்குகள் அளிக்கப்பட்டன.
- ❖ ரஷ்யா, சிரியா, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, எரித்ரியா மற்றும் பெலாரஸ் ஆகிய 5 நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தன மற்றும் 38 நாடுகள் வாக்களிப்பதைத் தவிர்த்தன.

| Voting Started | | 24-Mar-22 | 11:30:46 |
|--|---|---|--|
| Item 5 - Draft resolution A/ES-11/L.2 | | | |
| Humanitarian consequences of the aggression against Ukraine | | | |
| <input checked="" type="checkbox"/> ALBANIA | <input checked="" type="checkbox"/> CANADA | <input checked="" type="checkbox"/> FINLAND | <input checked="" type="checkbox"/> KUWAIT |
| <input checked="" type="checkbox"/> ALGERIA | <input checked="" type="checkbox"/> CENTRAL AFR REP... | <input checked="" type="checkbox"/> FRANCE | <input checked="" type="checkbox"/> KYRGYZSTAN |
| <input checked="" type="checkbox"/> ANDORRA | <input checked="" type="checkbox"/> CHAD | <input checked="" type="checkbox"/> GABON | <input checked="" type="checkbox"/> LAO PDR |
| <input checked="" type="checkbox"/> ANGOLA | <input checked="" type="checkbox"/> CHILE | <input checked="" type="checkbox"/> GAMBIA | <input checked="" type="checkbox"/> LATVIA |
| <input checked="" type="checkbox"/> ANTIGUA-BARBUDA | <input checked="" type="checkbox"/> CHINA | <input checked="" type="checkbox"/> GEORGIA | <input checked="" type="checkbox"/> LEBANON |
| <input checked="" type="checkbox"/> ARGENTINA | <input checked="" type="checkbox"/> COLOMBIA | <input checked="" type="checkbox"/> GERMANY | <input checked="" type="checkbox"/> LESOTHO |
| <input checked="" type="checkbox"/> ARMENIA | <input checked="" type="checkbox"/> COMOROS | <input checked="" type="checkbox"/> GHANA | <input checked="" type="checkbox"/> LIBERIA |
| <input checked="" type="checkbox"/> AUSTRALIA | <input checked="" type="checkbox"/> CONGO | <input checked="" type="checkbox"/> GREECE | <input checked="" type="checkbox"/> LIBYA |
| <input checked="" type="checkbox"/> AUSTRIA | <input checked="" type="checkbox"/> COSTA RICA | <input checked="" type="checkbox"/> GRENADA | <input checked="" type="checkbox"/> LIECHTENSTEIN |
| <input checked="" type="checkbox"/> AZERBAIJAN | <input checked="" type="checkbox"/> COTE D'IVOIRE | <input checked="" type="checkbox"/> GUATEMALA | <input checked="" type="checkbox"/> LITHUANIA |
| <input checked="" type="checkbox"/> BAHAMAS | <input checked="" type="checkbox"/> CROATIA | <input checked="" type="checkbox"/> GUINEA | <input checked="" type="checkbox"/> LUXEMBOURG |
| <input checked="" type="checkbox"/> BAHRAIN | <input checked="" type="checkbox"/> CUBA | <input checked="" type="checkbox"/> GUINEA-BISSAU | <input checked="" type="checkbox"/> MADAGASCAR |
| <input checked="" type="checkbox"/> BANGLADESH | <input checked="" type="checkbox"/> CYPRUS | <input checked="" type="checkbox"/> HAITI | <input checked="" type="checkbox"/> MALAWI |
| <input checked="" type="checkbox"/> BARBADOS | <input checked="" type="checkbox"/> CZECH REPUBLIC | <input checked="" type="checkbox"/> HONDURAS | <input checked="" type="checkbox"/> MALAYSIA |
| <input checked="" type="checkbox"/> BELARUS | <input checked="" type="checkbox"/> DEM PR OF KOREA | <input checked="" type="checkbox"/> HUNGARY | <input checked="" type="checkbox"/> MALDIVES |
| <input checked="" type="checkbox"/> BELGIUM | <input checked="" type="checkbox"/> DEM REP OF THE C... | <input checked="" type="checkbox"/> ICELAND | <input checked="" type="checkbox"/> MALI |
| <input checked="" type="checkbox"/> BELIZE | <input checked="" type="checkbox"/> DENMARK | <input checked="" type="checkbox"/> INDIA | <input checked="" type="checkbox"/> MALTA |
| <input checked="" type="checkbox"/> BENIN | <input checked="" type="checkbox"/> DJIBOUTI | <input checked="" type="checkbox"/> INDONESIA | <input checked="" type="checkbox"/> MARSHALL ISLANDS |
| <input checked="" type="checkbox"/> BHUTAN | <input checked="" type="checkbox"/> DOMINICA | <input checked="" type="checkbox"/> IRAN (ISLAMIC REP...) | <input checked="" type="checkbox"/> MAURITANIA |
| <input checked="" type="checkbox"/> BOLIVIA | <input checked="" type="checkbox"/> DOMINICAN REP... | <input checked="" type="checkbox"/> IRAQ | <input checked="" type="checkbox"/> MAURITIUS |
| <input checked="" type="checkbox"/> BOSNIA-HERZEGOV... | <input checked="" type="checkbox"/> ECUADOR | <input checked="" type="checkbox"/> IRELAND | <input checked="" type="checkbox"/> MEXICO |
| <input checked="" type="checkbox"/> BOTSWANA | <input checked="" type="checkbox"/> EGYPT | <input checked="" type="checkbox"/> ISRAEL | <input checked="" type="checkbox"/> MICRONESIA (FS) |
| <input checked="" type="checkbox"/> BRAZIL | <input checked="" type="checkbox"/> EL SALVADOR | <input checked="" type="checkbox"/> ITALY | <input checked="" type="checkbox"/> MONACO |
| <input checked="" type="checkbox"/> BRUNEI DARUSSAL... | <input checked="" type="checkbox"/> EQUATORIAL GUINEA | <input checked="" type="checkbox"/> JAMAICA | <input checked="" type="checkbox"/> MONGOLIA |
| <input checked="" type="checkbox"/> BULGARIA | <input checked="" type="checkbox"/> ERITREA | <input checked="" type="checkbox"/> JAPAN | <input checked="" type="checkbox"/> MONTENEGRO |
| <input checked="" type="checkbox"/> BURKINA FASO | <input checked="" type="checkbox"/> ESTONIA | <input checked="" type="checkbox"/> JORDAN | <input checked="" type="checkbox"/> MOROCCO |
| <input checked="" type="checkbox"/> BURUNDI | <input checked="" type="checkbox"/> ESWATINI | <input checked="" type="checkbox"/> KAZAKHSTAN | <input checked="" type="checkbox"/> MOZAMBIQUE |
| <input checked="" type="checkbox"/> CABO VERDE | <input checked="" type="checkbox"/> ETHIOPIA | <input checked="" type="checkbox"/> KENYA | <input checked="" type="checkbox"/> MYANMAR |
| <input checked="" type="checkbox"/> CAMBODIA | <input checked="" type="checkbox"/> FIJI | <input checked="" type="checkbox"/> KIRIBATI | <input checked="" type="checkbox"/> NAMIBIA |
| | | | <input checked="" type="checkbox"/> NAURU |
| <input checked="" type="checkbox"/> IN FAVOUR:140 | <input checked="" type="checkbox"/> AGAINST:5 | <input checked="" type="checkbox"/> ABSTENTION:38 | |

ஆப்கானிஸ்தானிற்கான ஐக்கிய நாடுகள் உதவித் திட்டம்



UNAMA

UNITED NATIONS
ASSISTANCE MISSION IN
AFGHANISTAN


- ❖ ஐ.நா. பாதுகாப்புச் சபையானது, ஆப்கானிஸ்தானிற்கான ஐக்கிய நாடுகள் உதவித் திட்டத்திற்கான உத்தரவை 2023 ஆம் ஆண்டு மார்ச் 17 வரையில் ஓர் ஆண்டிற்கு நீட்டிப்பதற்கான தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது.
- ❖ ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவான தங்களது உத்தரவுகளை ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் முன்னோக்கிக் கொண்டு செல்வார் என தீர்மானம் 2626 முடிவு செய்துள்ளது.

பொருளாதாரச் செய்திகள்

டாலர் ஆதிக்கத்தில் சரிவு

- ❖ உலகப் பண இருப்பில் டாலரின் பங்கானது கடந்த 20 ஆண்டுகளாக ஒரு நிலையான சரிவைக் கண்டுள்ளது.
- ❖ மத்திய வங்கிகள் தங்களது பங்குகளைப் பன்முகப்படுத்த ரென்மின்பி உள்ளிட்ட மரபு சாரா பணங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதே இதற்குக் காரணமாகும்.

- ❖ இருப்பு மேலாண்மை நிறுவனங்கள் டாலருக்குப் பதிலாக இருவேறு திசைகளில் ஒரு கால்பகுதியினை ரென்மின்பியை நோக்கியும் மற்ற 3 கால்பகுதிகளை சிறு நாடுகளின் பணங்களை நோக்கியும் நகர்த்தும் வகையில் திரும்பியுள்ளன.
- ❖ டாலர் ஆதிக்கத்தின் மறைமுகமானச் சரிவு : செயல்பாட்டிலுள்ள பன்முகப்படுத்தல் அமைப்புகள் மற்றும் மரபுசாரா இருப்பு பணங்களின் எழுச்சி என்று தலைப்பிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வறிக்கையில் இத்தகவலானது தெரிவிக்கப் பட்டுள்ளது.
- ❖ இந்த ஆய்வறிக்கையினைச் சர்வதேச நாணய நிதியத்தின் சேர்கான் அர்சலான்சல்ப், கலிபோர்னியாவின் பெர்க்கிலி பல்கலைக்கழகத்தின் பேரி எய்சென்கிரீன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிமா சிம்சன் ஆகியோர் இணைந்துத் தயாரித்து உள்ளனர்.




அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

TRAPPIST - 1 அமைப்பு


- ❖ TRAPPIST - 1 என்பது அக்வேரியஸ் விண்மீன் திரளிலுள்ள ஒரு செந்நிறக் குள்ள நட்சத்திரம் ஆகும்.
- ❖ 2 மைக்ரான் வானியல் கண்காணிப்பு கருவி மூலம் (2 MAIS) கண்டறியப்பட்டதால், இந்த அமைப்பு இதற்கு முன்பாக 2MASS J23062928 - 0502285 அல்லது K2-112 என்று அழைக்கப் பட்டது.
- ❖ இது 1999 ஆம் ஆண்டில் ஜான் கிஷிஸ் என்ற வானியலாளரால் கண்டறியப்பட்டது.
- ❖ இது 7.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதால் இது சூரியக் குடும்பத்தை விட பழமையானதாகும்.
- ❖ இதன் நிறை சூரியனின் நிறையில் சுமார் 9% ஆகும்.
- ❖ மேலும் இதன் ஆரம் வியாழனின் ஆரத்தை விட சற்று பெரியதாகும்.
- ❖ இதன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 2,290°C.

- ❖ இது சூரியனிலிருந்து 29 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
- ❖ ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது TRAPPIST – 1 அமைப்பை நோக்கி நிலை நிறுத்தப்படும்.
- ❖ இது TRAPPIST – 1 அமைப்பிலுள்ள கோள்களின் வளிமண்டலம் குறித்து ஆராயும்.



சுற்றுச்சூழல் செய்திகள்

வருடாந்திர எல்லை அறிக்கை 2022




- ❖ ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது 2022 ஆம் ஆண்டிற்கான

வருடாந்திர எல்லை என்ற அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டது.

- ❖ இரைச்சல், பிழம்புகள், பொருத்தமின்மைகள் : அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் (Noise, Blazes, and Mismatches: Emerging Issues of Environmental Concern) என்று இந்த அறிக்கைக்குத் தலைப்பிடப் பட்டது.
- ❖ இந்தப் புதிய அறிக்கையில், காட்டுத்தீ, ஒலி மாசுபாடு மற்றும் பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் பரவலான சுற்றுச்சூழல் சேதத்தினை ஏற்படுத்தும் எனவும் அவற்றை விரைவாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு கூறியுள்ளது.
- ❖ பருவநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க இழப்பு போன்ற புவியின் மூன்று நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண்பதற்கான அவசியத் தேவையினை இது எடுத்துரைக்கிறது.
- ❖ ஒலி மாசுபாடானது "ஒரு கொடூரமானக் கொலையாளி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ❖ 2002 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கிடையில், சராசரியாக 423 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்புகள் காட்டுத்தீ காரணமாக எரிந்து நாசமானதாக இந்த அறிக்கை கூறுகிறது.

மாநிலச் செய்திகள்

கஹிர்மாதா அரிபாடா



- ❖ சுமார் 2.45 லட்சம் ஆலிவ் ரெட்லி (சிற்றாமைகள்) முட்டையிடுவதற்காக ஒடிசாவின் கடற்கரையினூடே அமைந்துள்ள கஹிர்மாதா கடல்சார் சரணாலயத்தின் நாசி - II என்ற கடற்கரையை வந்தடைந்துள்ளன.
- ❖ இவை பசிபிக் ரெட்லி கடல் ஆமை (Lepidochelys olivacea - லெபிடோசெலிஸ் ஆலிவாசியே) என்றும் அழைக்கப்படுகின்றன.
- ❖ இது முதன்மையாக பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வெப்பமான மற்றும் வெப்பமண்டல நீர்ப்பகுதிகளில் காணப்படும் நடுத்தர அளவிலான கடல் ஆமைகள் ஆகும்.
- ❖ இந்தியப் பெருங்கடலில், ஒடிசாவிலுள்ள கஹிர்மாதா அருகேயுள்ள ருசிகுல்யா இனப் பெருக்க மையத்தில் இரண்டு அல்லது மூன்று குழுக்களாக ஆலிவ் ரெட்லி ஆமைகள் வலையமைக்கும்.
- ❖ இந்தியாவின் ஒடிசா மாநிலக் கடற்கரையானது உலகின் மிகப்பெரிய இனப்பெருக்க

மையமாகும்.

- ❖ இதற்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ மற்றும் கோஸ்டா ரிகா ஆகியவை உள்ளன.

பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்

மேடெலின் ஆல்பிரைட்



- ❖ அமெரிக்காவின் முதல் பெண் அரசுத் துறைச் செயலர் மேடெலின் ஆல்பிரைட் தனது 84வது வயதில் காலமானார்.
- ❖ இவர் 1948 ஆம் ஆண்டில் ஓர் அகதியாக தனது குடும்பத்துடன் அமெரிக்கா வந்தார்.
- ❖ இவர் 1957 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமகன் ஆனார்.
- ❖ இவர் கிளிண்டன் என்ற குடியரசுத் தலைவரின் கீழ் 1997 முதல் 2001 வரையில் பணி ஆற்றினார்

ஸ்டாக்ஹோம் தண்ணீர் பரிசு 2022



- ❖ பேராசிரியர் வில்ஃப்ரைடு புரூட்சேர்ட் என்பவருக்கு ஸ்டாக்ஹோம் சர்வதேச தண்ணீர் வள நிறுவனத்தினால் 2022 ஆம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோம் தண்ணீர் பரிசானது வழங்கப் பட்டுள்ளது.



- ❖ நமது கோளின் மீதான பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைப் புரிந்து கொள்வது குறித்து அவர் ஆற்றிய ஒரு முக்கியப் பங்களிப்பிற்காக வேண்டி இந்த விருதானது வழங்கப் படுகிறது.
- ❖ இவர் நியூயார்க் நகரிலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடத் துறை மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் ஓய்வு பெற்ற ஒரு பேராசிரியர் ஆவார்.
- ❖ நிலத்தடி நீர்ச் சேமிப்பில் உள்ள மாற்றங்களைப் புரிந்து கொள்வதில் அவரின் முன்னோடியான ஒரு அணுகுமுறையினைப் பாராட்டி இந்தப் பரிசானது வழங்கப் பட்டு உள்ளது.

